

Prepositions - 2nd type
vEtRumai - 2 (ai)
வேற்றுமை - 2 (ஐ)

Usage: The 2nd vEtRumai is used when you apply an action on an object or person. (English does not have any explicit preposition that is used in this context. Only some pronouns seem to follow Tamil like pattern. For example, "Call him / Call her" - note that we do not say "Call he / Call she". However, we say "Call Raman / Call it")

Note:

1. In Tamil, the preposition is not written separately. It is invariably merged with the associated object as a suffix.
2. There are rules and conventions that may cause some additional letters to get inserted before the preposition.

எழுதும் முறை	Formal	பேச்சு வழக்கு	Colloquial	Meaning
மரம்+ஐ = மரத்தை நகம் + ஐ = நகத்தை பழம் + ஐ = பழத்தை படம் + ஐ = படத்தை	maram+ai = maraththai ~nagam + ai = ~nagaththai pazham + ai = pazhaththai padam + ai = padaththai	மரத்த நகத்த பழத்த படத்த	maraththa ~nagaththa pazhaththa padaththa	
மரத்தை நடு	maraththai ~nadu	மரத்த நடு	maraththa ~nadu	plant (the) tree
நகத்தை வெட்டு	~nagaththai vettu	நகத்த வெட்டு	~nagaththa vettu	cut (the) nail
பழத்தை உரி	pazhaththai uri	பழத்த உரி	pazhaththa uri	peel (the) fruit
படத்தை மாட்டு	padaththai mAttu	படத்த மாட்டு	padaththa mAttu	hang (the) picture
கார் + ஐ = காரை தேர் + ஐ = தேரை பெயர் + ஐ = பெயரை தயிர் + ஐ = தயிரை	kAr + ai = kArai thEr + ai = thErai peyar + ai = peyarai thayir + ai = thayirai	கார தேர பேர தயிர	kAra thEra pEra thayira	
காரை ஓட்டு	kArai Ottu	கார ஓட்டு	kAra Ottu	drive (the) car
தேரை இழு	thErai izhu	தேர இழு	thEra izhu	pull (the) chariot
பெயரைச் சொல்	peyaraic col	பேரச் சொல்லு	pEraic collu	tell (the) name
தயிரைக் குடி	thayiraik kudi	தயிர குடி	thayira kudi	drink (the) yogurt

எழுதும் முறை	Formal	பேச்சு வழக்கு	Colloquial	Meaning
மாடு + ஐ = மாட்டை கூடு + ஐ = கூட்டை வீடு + ஐ = வீட்டை காடு + ஐ = காட்டை	mAdu + ai = mAttai kUdu + ai = kUttai vIdu + ai = vIttai kAdu + ai = kAttai	மாட்ட கூட்ட வீட்ட காட்ட	mAtta kUtta vItta kAtta	
மாட்டைக் கட்டு	mAttaik kattu	மாட்ட கட்டு	mAtta kattu	tie (the) cow
கூட்டைப் பார்	kUttai pAr	கூட்ட பார்	kUtta pAr	look (at the) nest
வீட்டைக் கட்டு	vIttaik kattu	வீட்ட கட்டு	vItta kattu	build (the) house
காட்டைக் காப்பாற்று	kAttaik kAppAtRu	காட்ட காப்பாத்து	kAtta kAppAththu	save/protect (the) forest
புலி + ஐ = புலியை துணி + ஐ = துணியை விலை + ஐ = விலையை கடலை+ஐ= கடலையை வடை + ஐ = வடையை	puli + ai = puliyai thuNi + ai = thuNiyai vilai + ai = vilaiyai kadalai + ai = kadalaiyai vadai + ai = vadaiyai	புலிய துணிய வெலய கடலய வடய	puliyai thuNiya velaya kadalaya vadaya	
புலியைப் பிடி	puliyai pidi	புலிய பிடி	puliyai pidi	catch (the) tiger
துணியை மடி	thuNiyai madi	துணிய மடி	thuNiya madi	fold (the) clothes
விலையைக் கேள்	vilaiyai kEL	வெலய கேள்	velaya kEL	ask (the) price
கடலையைக் கடி	kadalaiyai kadi	கடலய கடி	kadalaya kadi	bite (the) peanut
வடையைத் தின்	vadaiyai thin	வடய தின்னு	vadaya thinnu	eat (the) vadai
பேச்சு + ஐ = பேச்சை பாட்டு + ஐ = பாட்டை பருப்பு + ஐ = பருப்பை	pEccu + ai = pEccai pAttu + ai = pAttai paruppu + ai = paruppai	பேச்சு பாட்ட பருப்ப	pEcca pAtta paruppa	
பேச்சை நிறுத்து	pEccai ~niRuththu	பேச்ச நிறுத்து	pEcca ~niRuththu	stop (the) talk
பாட்டைப் பாடு	pAttai pAdu	பாட்ட பாடு	pAtta pAdu	sing (the) song
பருப்பைச் சாப்பிடு	paruppaic cAppidu	பருப்ப சாப்புடு	paruppa sAppudu	eat (the) lentils

எழுதும் முறை	Formal	பேச்சு வழக்கு	Colloquial	Meaning
சோறு + ஐ = சோற்றை கயிறு + ஐ = கயிற்றை சேறு + ஐ = சேற்றை கிணறு + ஐ = கிணற்றை	sORu + ai = sOtRai kayiRu + ai = kayitRai sERu + ai = sEtRai kiNaRu + ai = kiNatRai	சோத்த கயத்த சேத்த கெணத்த	sOththa kayaththa sEththa keNaththa	
சோற்றைப் பிசை	sOtRaip pisai	சோத்த பெச	sOththa pesa	mix (the) rice
கயிற்றை இழு	kayitRai izhu	கயத்த இழு	kayaththa izhu	pull (the) rope
சேற்றை மிதிக்காதே	sEtRai midhikkAdhE	சேத்த மிதிக்காத	sEththa midhikkAdha	do not step on the mud
கிணற்றை வெட்டு	kiNatRai vettu	கெணத்த வெட்டு	keNaththa vettu	dig (the) well
2 எழுத்து வார்த்தை குறில் + (ண், ய், ல், ள்)	2 ezhuththu vArththai kuRil + (N, y, l, L)			
கண் + ஐ = கண்ணை பெண் + ஐ = பெண்ணை நெய் + ஐ = நெய்யை கல் + ஐ = கல்லை கள் + ஐ = கள்ளை	kaN + ai = kaNNai peN + ai = peNNai ~ney + ai = ~neyyai kal + ai = kallai kaL + ai = kaLLai	கண்ண பெண்ண நெய்ய கல்ல கள்ள	kaNNa peNNa ~neyya kalla kaLLa	
கண்ணைத் திற	kaNNaith thiRa	கண்ண தெற	kaNNa theRa	open (the) eye
பெண்ணைக் கூப்பிடு	peNNaik kUppidu	பெண்ணைக் கூப்பிடு	peNNaik kUppidu	call (the) woman
நெய்யைக் கல	~neyyaik kala	நெய்ய கல	~neyya kala	mix (the) ghee
கல்லை நகர்த்து	kallai ~nagarththu	கல்ல நகர்த்து	kalla ~nagaththu	move (the) stone
பல்லைத் தேய்	pallaith thEy	பல்ல தேய்	palla thEy	brush (the) teeth
கள்ளைக் குடிக்காதே	kaLLaik kudikkAdhE	கள்ள குடிக்காதே	kaLLa kudikkAdhE	do not drink wine
(3+ எழுத்து வார்த்தை / 2 எழுத்து வார்த்தை நெடில்) + (ண், ய், ல், ள்)	(3+ ezhuththu vArththai / 2 ezhuththu vArththai ~nedil) + (N, y, l, L)			

எழுதும் முறை	Formal	பேச்சு வழக்கு	Colloquial	Meaning
அரண் + ஐ = அரணை மகள் + ஐ = மகளை உரல் + ஐ = உரலை காய் + ஐ = காயை பால் + ஐ = பாலை கால் + ஐ = காலை ராமன் + ஐ = ராமனை	araN + ai = araNa magaL + ai = magaLai ural + ai = uralai kAy + ai = kAyai pAl + ai = pAlai kAl + ai = kAlai rAman + ai = rAmanai	அரண மகள் உரல் காய பால் கால் ராமன்	araNa magaLa urala kAya pAla kAla rAmana	
அரணைக் கட்டு	araNaik kattu	அரண கட்டு	araNa kattu	build (the) fort
மகளைக் கூப்பிடு	magaLaik kUppidu	மகள் கூப்புடு	magaLa kUppudu	call (the) daughter
உரலைத் தூக்கு	uralaith thUkku	உரல் தூக்கு	urala thUkku	lift (the) mortar
காயை நறுக்கு	kAyai ~naRukku	காய நறுக்கு	kAya ~naRukku	cut (the) vegetable
பாலைக் குடி	pAlaik kudi	பால் குடி	pAla kudi	drink (the) milk
காலை மடக்கு	kAlai madakku	கால் மடக்கு	kAla madakku	bend (the) leg
ராமனைக் கூப்பிடு	rAmanaik kUppidu	ராமன் கூப்புடு	rAmana kUppudu	call Raman

Word List

மரம்	maram	1. n. tree 2. n. wood	பாட்டு	pAttu	n. song/poem
நடு	~nadu	1. v. plant (a tree) 2. adj. center; middle	பாடு	pAdu	v. sing
நகம்	~nagam	n. (finger/toe) nail	பருப்பு	paruppu	n. lentils
வெட்டு	vettu	1. v. cut; 2. dig (i.e. 'cut' the earth)	சாப்பிடு	sAppidu	v. eat
பழம்	pazham	n. fruit	சோறு	sORu	n. cooked rice
உரி	uri	1. v. peel 2. n. skin (archaic)	பிசை	pisai	v. knead; mix
படம்	padam	n. picture	கயிறு	kayiRu	n. rope
மாட்டு	mAttu	1. v. hang (a picture); 2. v. hook up	சேறு	sERu	n. mud

ஓட்டு	Ottu	1. v. drive 2. v. shoo away	மிதி	midhi	v. step on
தேர்	thEr	n. chariot	கிணறு	kiNaRu	n. (open) well
இழு	izhu	v. pull	வெட்டு	vettu	v. cut; dig
பெயர்	peyar	n. name	பால்	pAl	n. milk
சொல்	sol	1. v. say 2. n. word	கூப்பிடு	kUppidu	v. call
தயிர்	thayir	n. yogurt	கண்	kaN	n. eye
குடி	kudi	1. v. drink 2. n. citizen/subject	திற	thiRa	v. open
மாடு	mAdu	n. cow/cattle	பெண்	peN	n. woman; girl
கட்டு	kattu	1. v. tie (rope, etc.); 2. v. build 3. n. bundle	நெய்	~ney	n. ghee
கூடு	kUdu	1. n. nest 2. v. assemble together	கல	kala	v. mix
பார்	pAr	1. v. see; look 2. n. world	கல்	kal	1. n. stone 2. v. learn
வீடு	vIdu	1. n. house 2. n. nirvana/mOksham	நகர்த்து	~nagarththu	v. move; shift
காடு	kAdu	n. forest	பல்	pal	n. tooth
காப்பாற்று	kAppAtRu	v. save; protect	தேய்	thEy	1. v. brush; rub 2. v. diminish / wear out
புலி	puli	n. tiger	கள்	kaL	n. wine
பிடி	pidi	1. v. catch 2. v. like 3. n. a measure of quantity (handful) 4. n. female elephant (archaic)	குடிக்காதே	kudikkAdhE	v. do not drink

துணி	thuNi	1. n. clothes 2. n. cloth 3. v. act bravely; act decisively 4. v. cut (archaic)	அரண்	araN	n. fort
மடி	madi	1. n. fold 2. v. die	கட்டு	kattu	1. v. build 2. v. tie 3. n. bundle; 4. n. bandage;
விலை	vilai	n. price	மகள்	magaL	n. daughter
கேள்	kEL	1. v. ask 2. v. listen	உரல்	ural	n. mortar
கடலை	kadalai	n. peanut	தூக்கு	thUkku	1. v. lift; raise 2. n. a vessel with a carrying handle 3. n. hanging noose
கடி	kadi	v. bite	காய்	kAy	1. n. vegetable 2. n. game piece
வடை	vadai	n. vadai	கால்	kAl	1. n. leg; foot 2. n. quarter
தின்	thin	v. eat	மடக்கு	madakku	v. bend; fold
பேச்சு	pEccu	n. talk/speech			

Prepositions - 3rd type (by, with)
vEtRumai - 3 (Al, Odu, udan)
வேற்றுமை - 3 (ஆல், ஓடு, உடன்)

Usage: The 3rd vEtRumai is used when you do something using or with an object / person.

English	Some examples
This is usually 'by / using'	
Sometimes, "with" is used in English.	"Eat with a spoon" = "eat using a spoon". "Eat with us" = "eat together".

Note:

3. In Tamil, the preposition is not written separately. It is invariably merged with the associated object/person as a suffix.
4. There are rules and conventions that may cause some additional letters to get inserted before the preposition.

எழுதும் முறை	Formal	பேச்சு வழக்கு	Colloquial	Meaning
ஆல்	Al	ஆல	Ala	by (i.e. by using something) (Sometimes in English, we use ' with ' in this context)
ஓடு	Odu	ஓட	Oda	with (i.e. together); (other meanings: run; roof tile, etc)
உடன்	udan	ஓட	Oda	along with ; together; (other meanings: as soon as; immediately; etc)
மரம் + ஆல் = மரத்தால் நகம்+ஆல் = நகத்தால் பழம்+ஓடு = பழத்தோடு படம் + உடன் = படத்துடன்	maram + Al = maraththAl ~nagam+Al = ~nagaththAl pazham+Odu = pazhaththOdu padam + udan = padaththudan	மரத்தால நகத்தால பழத்தோட படத்தோட	maraththAla ~nagaththAla pazhaththOda padaththOda	by the tree; by wood; by the (finger) nail with the fruit with the picture
மரத்தால் நாற்காலி செய்	maraththAl ~nARkAli sey	மரத்தால நாற்காலி செய்	maraththAla ~nARkAli sey	make (the) chair with wood

எழுதும் முறை	Formal	பேச்சு வழக்கு	Colloquial	Meaning
இந்த நாற்காலி கண்ணனால் செய்யப்பட்டது	i~ndha ~nARkAli kaNNanAl seyyappattadhu	இந்த நாற்காலி கண்ணனால் செய்யப்பட்டது	i~ndha ~nARkAli kaNNanAla seyyappattadhu	this chair was made by Kannan
நகத்தால் கிள்ளினான்	~nagaththAl kiLLinAn	நகத்தால் கிள்ளினான்	~nagaththAla kiLLinAn	(he) pinched with (his) nails
பழத்தோடு வந்தார்	pazhaththOdu va~ndhAr	பழத்தோட வந்தார்	pazhaththOda va~ndhAr	he/she (respect) came with fruit
படத்துடன் வருவேன்	padaththudan varuvEn	படத்தோட வருவேன்	padaththOda varuvEn	(I) will come with the picture
ஊர் + உடன் = ஊருடன் பால் + ஓடு = பாலோடு வாள் + ஆல் = வாளால்	Ur + udan = Urudan pAl + Odu = pAlOdu vAL + Al = vALAl	ஊரோட பாலோட வாளால	UrOda PalOda vALAla	with the town with milk by the sword
ஊருடன் பகைக்காதே	Urudan pagaikkAdhE	ஊரோட பகைக்காத	UrOda pagaikkAdha	do not fight with the town
பாலோடு தயிரைக் கலக்கு	pAlOdu thayiraik kalakku	பாலோட தயிர கலக்கு	pAlOda thayira kalakku	mix yogurt with milk
வாளால் வெட்டு	vALAl vettu	வாளால வெட்டு	vALAla vettu	cut with the sword
குறடு + ஆல் = குறட்டால் வீடு + ஓடு = வீட்டோடு	kuRadu + Al = kuRattAl vIdu + Odu = vIttOdu	குறட்டால வீட்டோட	kuRattAla vIttOda	by the pliers with the house
குறட்டால் ஆணியைப் பிடுங்கு	kuRattAl ANiyaip pidu~nggu	குறட்டால ஆணிய பிடுங்கு	kuRattAla ANiya pidu~nggu	pull the nail with the pliers
வீட்டோடு இரு	vIttOdu iru	வீட்டோட இரு	vIttOda iru	stay with the house
கத்தி + ஆல் = கத்தியால் வண்டி + ஓடு = வண்டியோடு	kaththi + Al = kaththiyAl vaNdi + Odu = vaNdiyOdu	கத்தியால வண்டியோட	kaththiyAla vaNdiyOda	by the knife with the cart
கத்தியால் வெட்ட முடியும்	kaththiyAl vetta mudiyum	கத்தியால வெட்ட முடியும்	kaththiyAla vetta mudiyum	(one/we) can cut with knife

எழுதும் முறை	Formal	பேச்சு வழக்கு	Colloquial	Meaning
வண்டியோடு காரும் வந்தது	vaNdiyOdu kArum va~ndhadhu	வண்டியோட காரும் வந்த்து	vaNdiyOda kArum va~nththu	the car also came with the cart
பேச்சு + ஆல் = பேச்சால் தட்டு + ஓடு = தட்டோடு	pEccu + Al = pEccAl thattu + Odu = thattOdu	பேச்சால் தட்டோட	pEccAla thattOda	by talk with plate
வெட்டிப் பேச்சால் என்ன லாபம்?	vettip pEccAl enna lAbam?	வெட்டிப் பேச்சால் என்ன லாபம்?	vettip pEccAla enna lAbam?	What is the benefit (obtained) by useless talk?
தட்டோடு தா	thattOdu thA	தட்டோட தா	thattOda thA	(you) give with the plate
கயிறு + ஆல் = கயிற்றால் சோறு + ஓடு = சோற்றோடு	kayiRu + Al = kayitRAI sORu + Odu = sOtROdu	கயத்தால் சோற்றோட	kayaththAla sOtROda	by the rope with the (cooked) rice
சோற்றோடு உப்பைக் கல	sOtROdu uppaik kala	சோத்த உப்பக் கல	sOththa uppak kala	mix salt with (cooked) rice
கயிற்றால் கட்டு	kayitRAI kattu	கயத்தால் கட்டு	kayaththAla kattu	tie with (the) rope
கண்+ஆல் = கண்ணால் செங்கல் + ஆல் = செங்கல்லால் பல் + ஆல் = பல்லால்	kaN + Al = kaNNAI se~nggal+Al = se~nggallAl pal + Al = pallAl	கண்ணால் செங்கல்லால் பல்லால்	kaNNAI se~nggallAla pallAla	by the eye by the brick by the tooth/teeth
கண்ணால் பார்க்கிறோம்	kaNNAI pArkkiROm	கண்ணால் பாக்கிறோம்	kaNNAI pAkkaROm	we see with eyes
செங்கல்லால் வீடு கட்டு	se~nggallAl vIdu kattu	செங்கல்லால் வீடு கட்டு	se~nggallAla vIdu kattu	build (the) house with bricks
பல்லால் கடிக்க முடியும்	pallAl kadikka mudiyum	பல்லால் கடிக்க முடியும்	pallAla kadikka mudiyum	(one/we) can bite with teeth
(அதை) என்னால் தூக்க முடியாது	(adhai) ennAl thUkka mudiyAdhu	(அத) என்னால் தூக்க முடியாது	(adha) ennAla thUkka mudiyAdhu	(it) can not be lifted by me. (i.e. I can not lift (it)).

Word List

நாற்காலி	~nARkAli	n. chair	வண்டி	vaNdi	n. cart
செய்	sey	v. do; make;	வெட்டி	vetti	adj. useless
கிள்ளு	kiLLu	v. pinch	பேச்சு	pEccu	n. talk; speech;
ஊர்	Ur	n. town / place where people live together;	என்ன	enna	what
பகை	pagai	1. v. fight; 2. n. enmity	லாபம்	lAbam	n. benefit; profit;
பால்	pAl	n. milk	காடு	kAdu	forest
கலக்கு	kalakku	v. mix	தட்டு	thattu	1. n. plate; 2. n. shelf 3. v. tap; knock; 4. v. clap;
வாள்	vAL	1. n. sword 2. adj. shiny (archaic)	தா	thA	v. give
குறடு	kuRadu	n. pliers	உப்பு	uppu	1. n. salt; 2. v. bloat; become big
ஆணி	ANi	n. nail (fastener - not finger nail)	கல	kala	v. mix
பிடுங்கு	pidu~nggu	v. pull	கட்டு	kattu	1. v. build 2. v. tie 3. n. bundle; 4. n. bandage;
இரு	iru	v. stay; be;	கண்	kaN	n. eye
கத்தி	kaththi	n. knife	பார்	pAr	1. v. see; 2. n. world
முடியும்	mudiyum	adv. can; it is possible	செங்கல்	se~nggal	n. brick
முடியாது	mudiyAdhu	adv. can not be; it is not possible			

Prepositions - 4th type
vEtRumai - 4 (ku)
வேற்றுமை - 4 (கு)

Usage: The 4th vEtRumai is used when you do something to an object/person.

English	Some examples
This is usually 'to'	"Go to Madras"
However, in English, there are some instances where 'for' is used.	"A sheath is needed for the sword" = "The sword needs a sheath"
Also, there are some instances where no preposition is explicitly used in English.	"Water the plant" means "pour water to the plant". "Paint the wall" means "apply paint to the wall". "Raman wants a banana"

Note:

5. In Tamil, the preposition is not written separately. It is invariably merged with the associated object/person as a suffix.
6. There are rules and conventions that may cause some additional letters to get inserted before the preposition.

எழுதும் முறை	Formal	பேச்சு வழக்கு	Colloquial	Meaning
கு	ku	கு	ku	to; for;
மரம்+கு = மரத்துக்கு நகம்+கு = நகத்துக்கு படம் + கு = படத்துக்கு	maram+ku = maraththukku ~nagam+ku = ~nagaththukku padam + ku = padaththukku	மரத்துக்கு நகத்துக்கு படத்துக்கு	maraththukku ~nagaththukku padaththukku	to the tree; to wood; to the (finger) nail to the picture
மரத்துக்கு நீர் விடு	maraththukku ~nIr vidu	மரத்துக்கு தண்ணி விடு	maraththukku thaNNi vidu	pour water to the tree (i.e. water the tree)
நகத்துக்கு நிறம் பூசினாள்	~nagaththukku ~niRam pUsinAL	நகத்துக்கு நெறம் பூசினா	~nagaththukku ~neRam pUsinA	she painted color to the nail (i.e. she put nail polish on her nails)
படத்துக்கு சட்டம் போட வேண்டும்	padaththukku sattam pOda vENdum	படத்துக்கு சட்டம் போடணும்	padaththukku sattam pOdaNum	(we) need to put (a) frame to the picture (i.e. we need to frame the picture)

எழுதும் முறை	Formal	பேச்சு வழக்கு	Colloquial	Meaning
ஊர் + கு = ஊருக்கு பால் + கு = பாலுக்கு வாள் + கு = வாளுக்கு	Ur + ku = Urukku pAl + ku = PAlukku vAL + ku = vALukku	ஊருக்கு பாலுக்கு வாளுக்கு	Urukku PAlukku vALukku	to / for the town to / for milk to / for the sword
ஊருக்குப் போ	Urukup pO	ஊருக்குப் போ	Urukup pO	go to town
பாலுக்குச் சர்க்கரை வேண்டும்	pAlukkuc carkkarai vENdum	பாலுக்கு சர்க்கரை வேணும்	pAlukku sakkarai vENum	need sugar for milk (i.e. milk needs sugar)
வாளுக்கு உறை தேவை	vALukku uRai thEvai	வாளுக்கு ஒற தேவ	vALukku oRa thEva	sheath needed for sword (i.e. sword needs a sheath)
தோடு+கு = தோட்டுக்கு வீடு + கு = வீட்டுக்கு	thOdu + ku = thOttukku vIdu + ku = vIttukku	தோட்டுக்கு வீட்டுக்கு	thOttukku vIttukku	to / for the ear ring to / for the house
தோட்டுக்குத் தங்கம் வேண்டும்	thOttukkuth tha~nggam vENdum	தோட்டுக்குத் தங்கம் வேணும்	thOttukkuth tha~nggam vENum	need gold for the ear ring
வீட்டுக்கு கூரை உண்டு	vIttukku kUrai uNdu	வீட்டுக்கு கூர உண்டு	vIttukku kUra uNdu	there is roof to the house (i.e. the house has roof)
கத்தி + கு = கத்திக்கு வண்டி + கு = வண்டிக்கு	kaththi + ku = kaththikku vaNdi + ku = vaNdikku	கத்திக்கு வண்டிக்கு	kaththikku vaNdikku	to / for the knife to / for the cart
கத்திக்குக் கூர்மை வேண்டும்	kaththikkuk kUrmai vENdum	கத்திக்குக் கூர்மை வேணும்	kaththikkuk kUrmai vENum	sharpness needed for the knife. (i.e. the knife needs sharpness)
வண்டிக்கு மாடு இல்லை	vaNdikku mAdu illai	வண்டிக்கு மாடு இல்ல	vaNdikku mAdu illa	there is no bull for the cart
பேச்சு + கு = பேச்சுக்கு தட்டு + கு = தட்டுக்கு	pEccu + ku = pEccukku thattu + ku = thattukku	பேச்சுக்கு தட்டுக்கு	pEccukku thattukku	to / for talk to / for plate
என் பேச்சுக்கு நல்ல கைதட்டல்	en pEccukku ~nalla kaidhattal	என் பேச்சுக்கு நல்ல கைதட்டல்	en pEccukku ~nalla kaidhattal	there was great applause for my speech

எழுதும் முறை	Formal	பேச்சு வழக்கு	Colloquial	Meaning
தட்டுக்கு என்ன விலை?	thattukku enna vilai?	தட்டுக்கு என்ன வெல?	thattukku enna vela?	what is the price for the plate?
கயிறு + கு = கயிற்றுக்கு சோறு + கு = சோற்றுக்கு	kayiRu + ku = kayitRukku sORu + ku = sOtRukku	கயிற்றுக்கு சோற்றுக்கு	kayitRukku sOtRukku	to / for the rope to / for the (cooked) rice
சோற்றுக்குப் பஞ்சம்	sOtRukkup pa~njjam	சோத்துக்குப் பஞ்சம்	sOththukkup pa~njjam	scarcity exists for food (i.e. food is scarce)
கயிற்றுக்கு என்ன குறை?	kayitRukku enna kuRai?	கயத்துக்கு என்ன கொற?	kayaththukku enna koRa?	what shortcoming exists for the rope? (i.e. what is wrong with this rope?)
கண் + கு = கண்ணுக்கு	kaN + ku = kaNNukku	கண்ணுக்கு	kaNNukku	to / for the eye
கண்ணுக்கு மருந்து விடு	kaNNukku maru~ndhu vidu	கண்ணுக்கு மருந்து விடு	kaNNukku maru~ndhu vidu	pour medicine to the eye

Word List

நீர்	~nIr	1. n. water 2. n. you (respect) (archaic)	சூர்மை	kUrmai	n. sharpness
விடு	vidu	1. v. pour; 2. v. leave; 3. v. release	மாடு	mAdu	1. n. cattle / cow / bull 2. n. wealth (archaic)
கிள்ளு	kiLLu	v. pinch	இல்லை	illai	v. there is no / it does not have
நிறம்	~niRam	n. color	நல்ல	~nalla	adj. good
பூசு	pUsu	v. apply by spreading (paint, etc)	கை	kai	n. hand
சட்டம்	sattam	1. n. frame; 2. n. law;	கைதட்டல்	kaidhattal	n. applause

போடு	pOdu	1. v. put; 2. v. drop; 3. v. to make (noise, etc.)	விலை	vilai	n. price
போ	pO	v. go	பஞ்சம்	pa~njjam	n. scarcity; famine;
சர்க்கரை	sarkkarai	n. sugar	குறை	kuRai	1. n. shortcoming; 2. n. flaw; defect; 3. v. to reduce / decrease
உறை	uRai	1. n. cover; sheath; 2. v. freeze 3. v. live/stay	மருந்து	maru~ndhu	1. n. medicine; 2. n. immortal nectar (archaic)
தேவை	thEvai	n. need / want			
தோடு	thOdu	n. ear ring			
தங்கம்	tha~nggam	n. gold			
கூரை	kUrai	n. roof			
உண்டு	uNdu	v. there is / it has			

Prepositions - 5th type
vEtRumai - 5 (il, in, ai vida, inindRu, iliru~ndhu)
வேற்றுமை - 5 (இல், இன், ஐ விட, இனின்று, இலிருந்து)

Usage: The 5th vEtRumai is used when you compare something to another. It is also used when something is separated from another.

English	Some examples
than	
from	

Note:

7. The preposition for comparison in current usage is "ai vida" (ஐ விட).
8. The preposition for 'from' in current usage is "iliru~ndhu" (இலிருந்து).

எழுதும் முறை	Formal	பேச்சு வழக்கு	Colloquial	Meaning
இல், இன்	il, in	இல், இன்	il, in	than (comparison)
இலிருந்து	iliru~ndhu	உலேந்து	ulE~ndhu	from
ஐ விட	ai vida	அ விட	a vida	than (comparison)
கிருஷ்ணனின் பெரியவன் ராமன்	kirushNanin periyavan rAman	கிருஷ்ணனின் பெரியவன் ராமன்	kirushNanin periyavan rAman	Raman is older than Krishnan
கிருஷ்ணனை விடப் பெரியவன் ராமன்	kirushNanai vidap periyavan rAman	கிருஷ்ணனை விட பெரியவன் ராமன்	kirushNana vida periyavan rAman	Raman is older than Krishnan
பூனையின் வலியது நாய்	pUnaiyin valiyadhu ~nAy	பூனையின் வலியது நாய்	pUnaiyin valiyadhu ~nAy	(the) dog is stronger than (the) cat
பூனையை விட வலியது நாய்	pUnaiyai vida valiyadhu ~nAy	பூனையை விட வலியது நாய்	pUnaiya vida valiyadhu ~nAy	(the) dog is stronger than (the) cat
மரம்+ இலிருந்து = மரத்திலிருந்து	maram+ iliru~ndhu = maraththiliru~ndhu	மரத்துலேந்து	maraththulE~ndhu	from the tree
மரத்திலிருந்து கீழே இறங்கு	maraththiliru~ndhu kIzhE iRa~nggu	மரத்துலேந்து கீழ் ஏறங்கு	maraththulE~ndhu kIzha eRa~nggu	get down from the tree

எழுதும் முறை	Formal	பேச்சு வழக்கு	Colloquial	Meaning
ஊர் + இலிருந்து = ஊரிலிருந்து பால் + இலிருந்து = பாலிலிருந்து	Ur + iliru~ndhu = Uriliru~ndhu pAl + iliru~ndhu = PALiliru~ndhu	ஊர்லேந்து பால்லேந்து	UrIE~ndhu PAIIE~ndhu	from the town from milk
ஊரிலிருந்து பாட்டி வந்தார்	Uriliru~ndhu pAtti va~ndhAr	ஊர்லேந்து பாட்டி வந்தா	UrIE~ndhu pAtti va~ndhA	Grandma came from (her) town.
பாலிலிருந்து வெண்ணெய் கிடைக்கும்	pAliliru~ndhu veNNey kidaikkum	பால்லேந்து வெண்ண கெடைக்கும்	pAIIE~ndhu veNNA kedaikkum	(we) get butter from milk
தோடு + இலிருந்து = தோட்டிலிருந்து வீடு + இலிருந்து = வீட்டிலிருந்து	thOdu + iliru~ndhu = thOttiliru~ndhu vIdu + iliru~ndhu = vIttiliru~ndhu	தோட்டுலேந்து வீட்டுலேந்து	thOttulE~ndhu vIttulE~ndhu	from the earring from the house
தோட்டிலிருந்து மணி விழுந்தது	thOttiliru~ndhu maNi vizhu~ndhadhu	தோட்டுலேந்து மணி விழுந்தது	thOttulE~ndhu maNi vizhu~nththu	the gem fell from the earring
வீட்டிலிருந்து கோயில் ஆறு மைல்	vIttiliru~ndhu kOyil ARu mail	வீட்டுலேந்து கோவில் ஆறு மைல்	vIttulE~ndhu kOvil ARu mail	the temple is six miles from the house
வண்டி + இலிருந்து = வண்டியிலிருந்து	vaNdi + iliru~ndhu = vaNdiyiliru~ndhu	வண்டிலேந்து	vaNdIIE~ndhu	from the cart
வண்டியிலிருந்து மாட்டை அவிழ்	vaNdiyiliru~ndhu mAttai avizh	வண்டிலேந்து மாட்டை அவிழ்	vaNdIIE~ndhu mAtta avu	untie the bull from the cart
பேச்சு + இலிருந்து = பேச்சிலிருந்து தட்டு + இலிருந்து = தட்டிலிருந்து	pEccu + iliru~ndhu = pEcciliru~ndhu thattu + iliru~ndhu = thattiliru~ndhu	பேச்சுலேந்து தட்டுலேந்து	pEcculE~ndhu thattulE~ndhu	from the speech from the plate

எழுதும் முறை	Formal	பேச்சு வழக்கு	Colloquial	Meaning
அவர் பேச்சிலிருந்து என்ன தெரிந்துகொண்டாய்?	avar pEcciliru~ndhu enna theri~ndhukoNdAy?	அவர் பேச்சுலேந்து என்ன தெரிஞ்சுண்ட?	avar pEcculE~ndhu enna theri~njuNda?	What did you learn from his/her (respect) speech?
தட்டிலிருந்து பருக்கை கீழே விழுந்தது	thattiliru~ndhu parukkai kIzhE vizhu~ndhadhu	தட்டுலேந்து பருக்கை கீழ் விழுந்தது	thattulE~ndhu parukka kIzha vizhu~nththu	(a) morsel of rice fell down from the plate
கிணறு + இலிருந்து = கிணற்றிலிருந்து	kiNaRu + iliru~ndhu = kiNatRiliru~ndhu	கிணத்துலேந்து	kiNaththulE~ndhu	from the well
கிணற்றிலிருந்து தண்ணீரை இறை	kiNatRiliru~ndhu thaNNIrai iRai	கிணத்துலேந்து தண்ணிய ஏற	kiNaththulE~ndhu thaNNiya eRa	draw and pour water from the well
கண் + இலிருந்து = கண்ணிலிருந்து	kaN + iliru~ndhu = kaNNiliru~ndhu	கண்ணுலேந்து	kaNNulE~ndhu	from the eye
கண்ணிலிருந்து கண்ணீர் வழிகிறது	kaNNiliru~ndhu kaNNIr vazhigiRadhu	கண்ணுலேந்து கண்ணீர் வழியறது	kaNNulE~ndhu kaNNIr vazhiyaRadhu	tears flow from the eye

Word List

கீழே	kIzhE	below;	கோயில்	kOyil	n. temple
இறங்கு	iRa~nggu	v. get down; climb down	அவிழ்	avizh	v. untie
பாட்டி	pAtti	n. grandmother	பருக்கை	parukkai	n. morsel of rice
வெண்ணெய்	veNNey	n. butter	கிணறு	kiNaRu	n. (water) well
மணி	maNi	1. n. jewel; gem 2. n. hour / time	இறை	iRai	1. v. draw and pour; bale out; 2. n. lord / god
விழு	vizhu	v. fall	கண்ணீர்	kaNNIr	n. tears

Prepositions - 6th type
vEtRumai - 6 (adhu, Adhu, a, udaiya)
வேற்றுமை - 6 (அது, ஆது, அ, உடைய)

Usage: The 6th vEtRumai is used to indicate possession / ownership / association.

English	Some examples
of	height of that tree
----'s (mine, his, etc)	that tree's height

Note:

9. The preposition for possession/ownership in current spoken usage is "udaiya" and "inudaiya" (உடைய, இனதுடைய).

எழுதும் முறை	Formal	பேச்சு வழக்கு	Colloquial	Meaning
அது (இனது)	adhu (inadhu)	adhu (inadhu)	adhu (inadhu)	of (indicates ownership and possessiveness) - singular
அ	a	a	a	of (indicates ownership and possessiveness) - plural
உடைய (இனதுடைய)	udaiya (inudaiya)	udaiya (inudaiya)	udaiya (inudaiya)	of (indicates ownership and possessiveness)
மரம்+ உடைய = மரத்தினுடைய	maram+ udaiya = maraththinudaiya			tree's
அந்த மரத்தினுடைய உயரம் என்ன?	a~ndha maraththinudaiya uyaram enna?	a~ndha maraththOda oyaram enna?	a~ndha maraththOda oyaram enna?	what is the height of that tree?
பால்+ உடைய = பாலினுடைய	pAl+ udaiya = PAlinudaiya	PAIOda	PAIOda	milk's
பாலினுடைய நிறம் வெண்மை	PAlinudaiya ~niRam veNmai	PAIOda ~neRam veLLai	PAIOda ~neRam veLLai	milk's color is white
இது என்னுடைய பை	idhu ennudaiya pai	idhu ennOda pai	idhu ennOda pai	this is my bag
வீடு+உடைய = வீட்டினுடைய	vIdu+udaiya = vIttinudaiya	vIttOda	vIttOda	house's

எழுதும் முறை	Formal	பேச்சு வழக்கு	Colloquial	Meaning
வீட்டினுடைய எண் என்ன?	vIttinudaiya eN enna?	vIttOda eN enna?	vIttOda eN enna?	what is the house's number?
வண்டியினுடைய அச்ச முறிந்தது	vaNdiyinudaiya accu muRi~ndhadhu	vaNdiyOda accu muRi~njjudhu	vaNdiyOda accu muRi~njjudhu	the cart's axle broke
அவனுடைய பேச்சு சரி இல்லை	avanudaiya pEccu sari illai	avanOda pEccu sari illa	avanOda pEccu sari illa	his speech is not proper
அவர்களுடைய வீடு பெரியது	avargaLudaiya vIdu periyadhu	ava~nggaLOda vIdu perusu	ava~nggaLOda vIdu perusu	their house is large
என்னுடைய பெயர் ராமன்	ennudaiya peyar rAman	ennOda pEr rAman	ennOda pEr rAman	my name is Raman
எனது பெயர் ராமன்	enadhu peyar rAman	en pEr rAman	en pEr rAman	my name is Raman
கிணற்றினுடைய ஆழம் அதிகம்	kiNatRinudaiya Azham adhigam	keNaththOda Azham adhigam	keNaththOda Azham adhigam	the depth of the well is great (i.e. it is a deep well)
சர்க்கரையினுடைய விலை என்ன?	sarkkaraiyinudaiya vilai enna?	sakkarai enna vela?	sakkarai enna vela?	What is the price of sugar?

Word List

அந்த	a~ndha	that	பெரிய	periya	adj. big
உயரம்	uyaram	n. height	பெயர்	peyar	n. name
வெண்மை	veNmai	n. white	ஆழம்	Azham	n. depth
பை	pai	n. bag	அதிகம்	adhigam	big/great/a lot
எண்	eN	n. number	சர்க்கரை	sarkkarai	n. sugar
சரி	sari	adv. proper; appropriate; OK	விலை	vilai	n. price

Prepositions - 7th type
vEtRumai - 7 (il, idaththil, kaN, mEl, kIzh)
வேற்றுமை - 7 (il, idaththil, kaN, mEl, kIzh)

Usage: The 7th vEtRumai is used to indicate location.

English	Some examples
in	in my house
on	on the table
above / over	above the clouds; over the fence;
below / under / beneath	below the surface; under the table;
among, amongst	
inside	

எழுதும் முறை	Formal	பேச்சு வழக்கு	Colloquial	Meaning
இல்	il	உல	ula	in
இடத்தில்	idaththil	எடத்துல	edaththula	in
மேல் (இன்மேல்)	mEl (inmEl)	மேல (கு மேல)	mEla (ku mEla)	on
கீழ் (இன்கீழ்)	kIzh (inkIzh)	கீழ (கு கீழ)	kIzha (ku kIzha)	below
உள் (கு உள் = குள்)	uL (ku uL = kuL)	உள்ள (கு உள்ள = குள்ள)	uLLa (ku uLLa = kuLLa)	inside
அடியில் (கு அடியில். இன் அடியில்)	adiyil (ku adiyil. in adiyil)	கு அடல	ku adIla	under, beneath
மரம்+ இல் = மரத்தில்	maram+ il = maraththil			
மாமரத்தில் பழங்கள் இருக்கின்றன	mAmaraththil pazha~nggaL irukkindRana	மாமரத்துல பழம் இருக்கு	mAmaraththula pazham irukku	there are fruits on the mango tree
பாலில் சர்க்கரை போடு	pAlil sarkkarai pOdu	பால்ல சக்கர போடு	pAlla sakkara pOdu	put sugar in the milk

எழுதும் முறை	Formal	பேச்சு வழக்கு	Colloquial	Meaning
மரத்தின்கீழ் உட்கார்ந்தான்	maraththinkIzh utkAr~ndhAn	மரத்துக்கு கீழ் ஒக்கார்ந்தான்	maraththukku kIzha okkA~ndhAn	(he) sat under the tree
புத்தகத்தின் அடியில் பென்சில் இருந்தது	putthagaththin adiyil pensil iru~ndhadhu	புத்தகத்துக்கு அடல் பென்சில் இருந்தது	pusthagaththukku adIla pensil iru~nththu	(the) pencil is under (the) book
சுவரின்மேல் படம் வரைந்தேன்	suvarinmEl padam varai~ndhEn	செவத்து மேல் படம் வரஞ்சேன்	sevuththu mEla padam vara~njEn	(I) drew a picture on the wall
கையில் காசு இருக்கிறது	kaiyil kAsu irukkiRadhu	கைல் காசு இருக்கு	kaila kAsu irukku	(I) have money in (my) hand
மலையின்மேல் ஏற முடியவில்லை	malaiyinmEl ERa mudiyavillai	மலை மேல் ஏற முடியல்	malai mEla ERa mudiyala	(I) could not climb on the hill
உங்களில் யார் அண்ணன்?	u~nggaLil yAr aNNan?	உங்களில் யாரு அண்ணா?	u~nggaLLa yAru aNNA?	Who amongst you is (the) older brother?
உங்களுக்குள் என்ன சண்டை?	u~nggaLukkuL enna saNdai?	உங்களுக்குள் என்ன சண்டை?	o~nggaLukkuLLa enna saNda?	What is (the) fight among you?
கிணற்றில் பந்து விழுந்தது	kiNatRil pa~ndhu vizhu~ndhadhu	கெணத்துல் பந்து விழுந்தது	keNaththula pa~ndhu vizhu~nththu	(The) ball fell in the well
பூவில் வண்டு மொய்க்கும்	pUvil vaNdu moykkum	பூவுல் வண்டு மொய்க்கும்	pUvula vaNdu moykkum	Bees buzz in (the) flowers

Word List

மாமரம்	mAmaram	n. mango tree	அண்ணன்	aNNan	n. older brother
பழம்	pazham	n. fruit	சண்டை	saNdai	n. fight
உட்கார்	utkAr	v. sit	பந்து	pa~ndhu	n. ball

சுவர்	suvar	n. wall	பூ	pU	n. flower
வரை	varai	v. draw; paint n. mountain	வண்டு	vaNdu	n. bee; beetle;
காசு	kAsu	n. money	மொய்	moy	v. to flock in large number
மலை	malai	n. hill; mountain; v. amaze; shock			
ஏறு	ERu	v. climb n. bull; lion;			

Prepositions - 8th type (calling someone)
vEtRumai - 8 (thani urubu kidaiyAdhu)
வேற்றுமை - 8 (தனி உருபு கிடையாது)

Usage: The 8th vEtRumai is used when you call someone. Depending on whether the person is near or far, the last vowel in the name may be short or long. If the name has any masculine suffix like 'an', then the 'n' will be dropped. If the name has respectful ending like 'ar', 'gaL', then a long vowel 'E' is appended.

English	Some examples
In English, the word 'O' is added before the name.	O lord!
But, normally we just call out the name with some extra stress and loudness	

Note:

10. In Tamil, the preposition is not written separately. It is invariably merged with the associated object/person as a suffix.
11. There are rules and conventions that may cause some additional letters to get inserted before the preposition.

எழுதும் முறை	Formal	பேச்சு வழக்கு	Colloquial	Meaning
ராமா, இங்கே வா.	rAmA, i~nggE vA.	ராமா, இங்க வா	rAmA, i~ngga vA	Raman, come here.
லக்ஷ்மீ! நீ எங்கே இருக்கிறாய்?	lakshmi! ~nI e~nggE irukkiRAy?	லக்ஷ்மீ! நீ எங்க இருக்க?	lakshmi! ~nI e~ngga irukka?	O Lakshmi, where are you?
குருக்களே, இங்கே வாருங்கள்	gurukkaLE, i~nggE vAru~nggaL	குருக்களே, இங்க வாங்கோ (/ வாங்க)	gurukkaLE, i~ngga vA~nggO (/ vA~ngga)	O gurukkaL, come (respect) here.